



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

| | | | | | |
|-----|----------------|-----------------|----------|-------------|-----------------------|
| எண் | புதுச்சேரி | செவ்வாய்க்கிழமை | 2021 ஆம் | அக்டோபர் மீ | 12 |
| No. | 41 Poudouchéry | Mardi | 12 | Octobre | 2021 (20 Asvina 1943) |
| No. | Puducherry | Tuesday | 12th | October | 2021 |

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

| | பக்கம் | | Page | | Page |
|---------------------|--------|-------------------------------|--------|--------------------------|--------|
| அரசு அறிவிக்கைகள் | .. 444 | Notifications du Gouvernement | .. 444 | Government Notifications | .. 444 |
| ஒப்ப அறிவிப்புகள் | .. 445 | Avis d'appel d'offres | .. 445 | Tender notices | .. 445 |
| ஆபத்தான நிறுவனங்கள் | .. 447 | Etablissements dangereux | .. 447 | Dangerous Establishments | .. 447 |
| சாற்றறிக்கைகள் | .. 448 | Annonces | .. 448 | Announcements | .. 448 |

GOVERNMENT OF PUDUCHERRY
OFFICE OF THE CHIEF EDUCATIONAL OFFICER, KARAIKAL

No. 3481/CEO/KKL/E3(Exam.)/2021/1349.

Karaikal, dated 29th September 2021.

NOTIFICATION

It is hereby informed that the following candidate has lost her original SSLC Mark Certificate beyond the scope of recovery, the necessary steps have been taken to issue duplicate certificate. If, anyone finds the original Mark Certificate, it may be sent to the Secretary, State Board of School Examinations (Sec.), College Road, Chennai – 600 006 for cancellation, as it is no longer valid.

| Sl. No. | Name and address of the applicant | Register No., session and year | Sl. No. of the mark certificate | Permanent Register No. | School in which studied last |
|---------|-----------------------------------|--------------------------------|---------------------------------|------------------------|---|
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
| 1 | Ms. Priyadharshini S | 4928210, March 2020 | — | XM20R1214928210 | Government Girls' Higher Secondary School, Thirunallar, Karaikal. |

K. RAJASEKARAN,
Chief Educational Officer.

கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து, காரைக்கால்

எண் 116-2/கோ.கொ.ப./2012-22.

அறிவிப்பு

புதுச்சேரி அரசு, உள்ளாட்சி செயலகத்தின் 23-8-2004-ஆம் தேதியிட்ட அரசு ஆணை எண் 29/LAS/2004-ன் படி தனியாருக்குச் சொந்தமான சாலைப் பகுதிகளை பொது வீதிகளாக அறிவிக்கும் பொருட்டு புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் (எண் 19) 1973-ன் பிரிவு 256(1) மூலமாக கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில், கோட்டுச்சேரி கொம்யூன், கோட்டுச்சேரி வருவாய் கிராமம் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நகருக்கு உரிய வீதிகளை பொது வீதிகளாக அறிவிக்க கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தால் உத்தேசிக்கப்பட்டு, இது சம்பந்தமாக ஆட்சேபம் தெரிவிக்க விரும்பும் இந்த வீதிகளின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் (ஒரு மாதம்) தெரிவிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

பொது வீதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள வீதிகளின் விவரம்

| வரிசை எண் | வருவாய் / கிராமம் | உரிமையாளர் பெயர் | மறு அளவீட்டு எண் | பட்டா எண் | அளவு | | | குறிப்பு |
|-----------|-------------------|--|------------------|-----------|--|--------------|-------------------|---------------------------------|
| | | | | | நீளம் | அகலம் | பரப்பளவு | |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 1 | கோட்டுச்சேரி | 1. தெரேஸ் தெலான்ஃபான் பெர்னாந்தேத், க/பெ. டாக்டர் அந்தோணிசாமி அனந்து. | | | (192.20+ 191.00)/2 (71.10+ 71.20)/2 | 6.10 6.10 | 1168.76 434.02 | வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு |

| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
|-----|-----|--|-------|-----|---------------------|------|--------|-----------------|
| | 2. | ஜோசப் அனந்து, த/பெ. டாக்டர் அந்தோணிசாமி அனந்து. | 221/1 | 604 | (56.80+ 57.2)/2 | 6.10 | 347.70 | கீழ்க்கு மேற்கு |
| | | | | | 59.60 | 6.10 | 363.56 | கீழ்க்கு மேற்கு |
| | 3. | அனந்து ஜோன்வாசம் பிலோமேன், த/பெ. டாக்டர் அந்தோணிசாமி அனந்து. | | | (60.90+ 60.60)/2 | 6.10 | 370.58 | கீழ்க்கு மேற்கு |
| | | | | | 41.40 | 6.10 | 252.54 | மேற்கு கீழ்க்கு |
| | 4. | ஜெரோம் அனந்து , த/பெ. டாக்டர் அந்தோணிசாமி அனந்து. | | | (48.10+ 47.30)/2 | 6.10 | 290.97 | மேற்கு கீழ்க்கு |
| | | | | | | | | 3228.13 |

கோட்டுச்சேரி, 2021 ஐரோப் செப்டம்பர் மீ 21 உ.

R. பாலன்,
ஆணையர்.

புதுச்சேரி அரசு சட்டப்பேரவைச் செயலகம்

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலக நூலகத்திற்குச் சொந்தமான பழைய தமிழ், ஆங்கில தினசரிகள் மற்றும் உதிரி பத்திரிக்கைகளை வாங்கிக்கொள்ளும் பொருட்டு ஒரு கிலோவிற்கு சம்மதித்த விலையைக் குறிப்பிடப்பட்ட மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு
கிலோவிற்கான
விலை

- (1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் . . ₹
(2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் . . ₹
(3) தினசரிகள் (இடையிடையில் வெட்டப்பட்டவை). . . ₹

2. முத்திரையிடப்பட்ட உறையின் மேல் “பழைய செய்தித்தாள்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு, செயலாளர், சட்டப்பேரவைச் செயலகம், புதுச்சேரி-605 001 என்ற முகவரிக்கு 25-10-2021 அன்று காலை 11.00 மணிக்கு முன்பாக வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்பட்டேண்டும். அவ்வாறு பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் அன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும்.

3. மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கும்போது அதனுடன் ₹ 1,000 (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்) முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். ஒப்பந்தத்தில் வெற்றி பெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத் தொகை ஒப்பந்தம் இறுதி செய்த பிறகு திருப்பித்தரப்படும்.

4. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கும், தேதிக்கும் பின் வரும் ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

5. யாதொரு காரணமும் குறிப்பிடாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஒரு ஒப்பந்தப்புள்ளியையும் நிராகரிக்க கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு.

6. ஒப்புக்கொள்ளப்பட்ட / இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு அமலில் இருக்கும்.

7. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அனைத்து பொருட்களின் முழுத்தொகையையும் உடனடியாக செலுத்திவிட்டு அவரது சொந்தப் பொறுப்பில்/செலவில் 24 மணி நேரத்திற்குள் அனைத்து பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். தவறினால், அவர் செலுத்திய முன்வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.

8. ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தைப்பற்றியோ அல்லது அளவினைப்பற்றியோ இந்தச் செயலகம் எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது.

9. ஏதேனும், உடன்பாடினமை ஏற்படுமாயின் கீழ்க்கையொப்பமிட்டுள்ள அதிகாரி அவர்களின் முடிவே இறுதியானது.

10. தற்போதைய விதிமுறைகளின்படி விற்பனை வரி/மதிப்பு கூட்டப்பட்ட வரி ஏதேனும் இருந்தால் கூடுதலாக வசூலிக்கப்படும்.

11. பழைய செய்தித்தாள்கள் மற்றும் இதர தினசரிகளை ஒப்பந்த தேதிக்கு முதல் நாளிலிருந்து (24-10-2021) அன்று சமர்ப்பிக்கும் நேரம் வரை இச்செயலகத்தில் உள்ள நூலகப் பிரிவில் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.

புதுச்சேரி, 2021 ஐரோப் செப்டம்பர் மீ 30 உ.

இரா. முனிசாமி,
செயலாளர்.